



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 06.09.2019 (முற்பகல்)

**விசாரணை நடைபெற்ற இடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு.**

முன்னிலை

**திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA9524/D/2017

திரு. பி.சிவக்கொழுந்து

...

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
முதன்மை கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர் (இடைநிலை),
முதன்மைக்கல்வி அலுவலகம்,
ஈரோடு.

...

பொது அதிகார அமைப்பு

ஆணை

இன்று (06.09.2019) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு.பி.சிவக்கொழுந்து மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.சி.பிரகாஷ்வேல், பொதுத் தகவல் அலுவலர்/ முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை), முதன்மைக்கல்வி அலுவலகம், ஈரோடு, ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 19(3)-ன் கீழ் 09.12.2017 அன்று தாக்கல் செய்துள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (06.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மேல்முறையீடானது மேல்முறையீட்டாளர் 22.09.2017 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனு மற்றும் 06.11.2017 அன்று சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் தாக்கல் செய்த முதல் மேல்முறையீடு ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்.

3. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 22.09.2017 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், 2005ம் கல்வி ஆண்டிற்குப் பிறகு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடுகள் தற்போது எந்த அலுவலகத்தில் எந்த அலுவலரின் பொறுப்பில் உள்ளது என்றும் 2007-08ம் கல்வியாண்டில் ஈரோடு கல்வி மாவட்டம் அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடைசியாக தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு.S.ஜெயராஸ் என்பவரின் பணிப்பதிவேட்டின் அனைத்துத் தொகுதிகளின் புகைப்பட நகல்கள் கேட்டும் அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பன போன்ற தகவல்களை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

4. பொதுத் தகவல் அலுவலர் 23.10.2017 தேதியிட்டு மேல்முறையீட்டாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் சரியான தகவல் வழங்கவில்லை என தெரிவித்து, 06.11.2017 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். முதல் மேல்முறையீட்டு அலுவலர் 05.12.2017 தேதியிட்டு மேல்முறையீட்டாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டாளர் பொதுத் தகவல் அலுவலர் 23.10.2017 தேதியிட்டு வழங்கிய தகவலே பொருந்தும் என மறுத்துள்ளார், என தெரிவித்து, 09.12.2017 தேதியிட்டு பிரிவு 19(3)ன் கீழ், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்து, தான் கோரிய இனங்களுக்கான தகவல்களை பெற்றுத்தருமாறு ஆணையத்தை கேட்டுள்ளார். அம்மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5. விசாரணையின்போது ஆஜரான மேல்முறையீட்டாளர் தான் கோரிய இனங்களுக்கான தகவல்களைப் பெற்றுத்தருமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

6. விசாரணையின்போது ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் பணிப்பதிவேடு புத்தகத்தின் நகல் மூன்றாம் நபர் சார்ந்த தகவல்கள் என்றும் எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டம் 8(1)(j) கீழ் அளிக்க இயலாது என ஆணையத்திடம் தெரிவித்தார்.

7. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்ததில் ஆணையம் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கிறது :

- மேல்முறையீட்டாளர் 22.09.2017 தேதியிட்டு கேட்டுள்ள திரு.S.ஜெயராஜ் என்பவருடைய பணிப்பதிவேட்டில் அவருடைய தனிப்பட்ட தகவல் நீங்கலாக அரசு சம்மந்தப்பட்ட தகவல்களை மட்டும் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)ன் படி கட்டணமின்றி மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி

வைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் மீதான விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

(ஓம்/- ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA9524/D/2017

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
முதன்மை கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர் (இடைநிலை),
முதன்மைக்கல்வி அலுவலகம், ஈரோடு.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு பி.சிவக்கொழுந்து,
எண்.28, வேலுமணி நகர்,
கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

Copy to: File / Stock file
TG/PC-19/09/2019